

சார்பு நீதிமன்றம், துறையூர்.

முன்னிலை.திரு.C.விஜய்கார்த்திக்,M.A.,M.L.,

சார்பு நீதிபதி,

துறையூர்.

OS.No76/2025

தேதி: 02.06.2026

பெயர் : கணபதி (வா.சா.1)

த/பெ: சுந்தராஜ்

குறுக்குவிசாரணை

1. என் தந்தை பெயர் சுந்தராஜ், என் தாயார் பெயர் தனலெட்சுமி. எனக்கு தனிப்பட்ட முறையில் செல்போன் உள்ளது, அதன் எண் 9080734827. என் அம்மாவுக்கு தனிப்பட்ட முறையில் செல்போன் இல்லை. என் அம்மா பெயரில் நான் தனிப்பட்ட முறையில் நிறுவனம் நடத்தினேனா என்றால் என் அம்மா பெயரில் பங்குதாரராக இருந்து நிறுவனம் நடத்தினேன். ஸ்ரீ தனலெட்சுமி பைனான்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தினேன். தற்போது மேற்படி பைனான்ஸ் நடத்தி கொண்டு இருக்கிறேன். எனக்கு வழக்கு விவரங்கள் முழுமையாக தெரியும். பிரதிவாதிகளை எனக்கு பைனான்ஸ் மூலமாக தெரியும். வைரிசெட்டிபாளையத்தில் நான் நடத்தி வந்த மேற்படி பைனான்ஸ்ல் பிரதிவாதிகள் வரப்போக இருப்பதால் அவர்களை எனக்கு தெரியும் என்றால் சரிதான். நான் பிரதிவாதிகளுக்கு 15.10.2024ம் தேதி பணம் கொடுத்தேன். 15.10.2024ம் தேதிக்கு முன்னர் பிரதிவாதிகளுக்கு நான் கடன் கொடுத்துள்ளேன் அந்த கடனை அவர்கள் திருப்பி செலுத்தியுள்ளார்கள். தாவா கடனுக்கு முன்பு பிரதிவாதிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் நான் கடன் கொடுத்துள்ளேன். தாவா கடனுக்கு எவ்வளவு நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்தேன் என்றால் எனக்கு சரியாக ஞாபகமில்லை. அந்த தொகையை பைனான்ஸ் மூலமாக தான் கொடுத்தேன்.

2. கடன் கொடுக்கும்போது ஆதார் காட்டு, ரேஷன் காட்டு, பேன் காட்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களும், ஒரு காசோலை மற்றும் கடன் பெறுபவரின் புகைப்படமும் பெற்று கொள்வோம். கடன் கொடுக்கும்போது ஜாமின்தாரரிடமும்

கையெழுத்து வாங்குவோம். மேற்படி ஆவணங்களை ஜாமின்தாரரிடமும் பெற்று கொள்வோம். கடன் கொடுக்கும்போது புரோநோட்டை பூர்த்தி செய்து தான் வாங்குவோம். என்னிடம் காட்டப்படும் பாண்டு எங்கள் பைனான்ஸ் மூலமாக கொடுக்கப்பட்ட பாண்டு என்றால் சரிதான். அதனை யாருக்கு கொடுத்துள்ளேன் என்றால் வடிவேலுக்கு கொடுத்தது. நான் வடிவேலுக்கு கொடுத்த புரோநோட் பூர்த்தி செய்யப்படாமல் கையெழுத்து பெறப்பட்டுள்ளது எனவும் அதில் ரம்யா என்பவரின் கையெழுத்து உள்ளது என்றால் சரிதான். தனலெட்சுமி பைனான்ஸில் வடிவேல் ரூ.20,000/- கடன் பெற்றதற்கான **payment voucher** தற்போது என்னிடம் காட்டப்படும் ஆவணம் என்றால் சரிதான். எங்கள் தனலெட்சுமி பைனான்ஸில் பூர்த்தி செய்யப்படாமல் காலியான புரோநோட் வாங்குவது வழக்கம் என்றால் சரியல்ல. வடிவேல் என்பவரிடம் பூர்த்தி செய்யப்படாமல் புரோநோட்டில் கையெழுத்து பெற்று கொண்டு அவர் கடனை திருப்பி செலுத்திய பிறகு அவரிடம் பெற்ற ஆவணங்களை திருப்பி கொடுத்துள்ளோம் என்றால் சரியல்ல. வடிவேல் என்பவரின் கணக்கு முடிக்கப்பட்டு அவரது ஆவணங்கள் கிழித்து கொடுக்கப்பட்டது. நாங்கள் கடன் கொடுக்கும்போது தனலெட்சுமி பைனான்ஸ் புரோநோட்டிலும், தனியாக ஒரு புரோநோட்டிலும் கையெழுத்து பெற்று கொண்டு தான் கடன் கொடுப்போம் என்றால் இல்லை தனலெட்சுமி பைனான்ஸ் புரோநோட்டில் மட்டும் தான் கையெழுத்து வாங்குவோம்.

3. எங்கள் பைனான்ஸில் அன்பரசி என்பவர் கடன் வாங்கியுள்ளாரா என்றால் சரியாக ஞாபகமில்லை. ஆவணங்களை பார்த்தால் சொல்ல முடியும். என்னிடம் காட்டப்படும் ஆவணங்கள் அன்பரசி என்பவருக்கு எங்கள் பைனான்ஸில் கடன் கொடுக்கும்போது பெறப்பட்ட ஆவணங்கள் என்றால் பைனான்ஸ் ஆவணங்கள் எங்கள் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. அன்பரசிக்கு கடன் கொடுக்கும்போது பூர்த்தி செய்யப்படாத பைனான்ஸ் புரோநோட்டில் கையெழுத்து போடப்பட்டுள்ளது என்றால் சரிதான். அன்பரசி தனியாக கொடுத்த புரோநோட் எங்கள் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது அல்ல. என்னிடம் காட்டப்படும் பாஸ் புத்தகம் எங்கள் பைனான்ஸில் கொடுக்கப்பட்டது தான். என்னிடம் காட்டப்படும் மூன்று புத்தகங்களிலும் தேதி 01.10.2024 என தேதி போடப்பட்டு தொகை

ரூ.60,000/- என போடப்பட்டு 1 முதல் 3 பிரதிவாதிகள் பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் சரிதான். மேற்படி ரூ.60,000/- கடன் தொகையை பிரதிவாதிகள் திருப்பி செலுத்திவிட்டார்கள். தொகை செலுத்தியது குறித்து பைனான்ஸ் பாஸ் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை என்றால் சரிதான். மூன்று பைனான்ஸ் பாஸ் புத்தகங்கள் **பி.வா.சா.ஆ.1** வரிசையாகும். பாஸ் புத்தகம் தொலைந்துபோய்விட்டது என பிரதிவாதிகள் கூறியதால் அதில் தொகை செலுத்தியதற்கான பற்று வைக்கப்படவில்லை. பிரதிவாதிகள் பணம் திருப்பி செலுத்திய பிறகும் நான் தான் புத்தகத்தில் வரவு வைத்து கொடுக்கவில்லை என்றால் சரியல்ல. என் தரப்பில் விசாரிக்க சாட்சி உள்ளது. ஒரு சாட்சி விசாரிக்க உள்ளேன்.

குறுக்கு விசாரணை தொடர்ச்சி பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர் வேண்டுகோளுக்கிணங்க 09.06.2026 அன்று ஒத்திவைக்கப்படுகிறது.

/ உண்மை நகல்/

(ஓம்/-C.விஜய்கார்த்திக்)
சார்பு நீதிபதி,
துறையூர்.